



சமூக மையங்கள்

கோவிட்-19ன் விளைவால் சேவைகளில் மாற்றங்கள்

சமூக மையங்கள் ஆதரவுத் திட்டத்தின் கீழ், கோவிட்-19ன் கட்டவிழ்ந்த நிலையிலும், வாடிக்கையாளர்களுக்கு ஆதரவுகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமான சுகாதார அறிவுரைக்கு ஏற்றவாறு, சேவைகள் வழங்கப்படும் முறை மாறலாம்.

அநேகமான மையங்களில், நேருக்கு நேரான சந்திப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மையத் தலைவர்கள் தனித்தனியாக வாடிக்கையாளர்களுடன் தொலைபேசி வாயிலாக சந்திப்பினை தொடர்ந்து செயலாற்றுகிறார்கள்.

சமூகத்தினர் மையத் தலைவர்களோடும், ஒருவொரோடொருவரும் தொடர்பில் இருந்து கொள்வதையும், ஆங்கில உரையாடல் வகுப்புகள் போன்ற முக்கியமான செயற்பாடுகளில் தொடர்ந்து பங்குபெறுவதையும் உறுதிப்படுத்த குழு அமர்வுகள் இணையவழிக்கு மாற்றப்படும்.

கோவிட்-19 மற்றும் அதன் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்க.

சமூக மையங்கள் என்றால் என்ன?

சமூக மையங்கள் (தேசிய சமூக மையத் திட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது) குடியேறிய மற்றும் அகதியாகிய குடும்பங்களுக்கு, அதிலும் குறிப்பாக இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு, நல்வரவளிக்கின்ற இடங்களாவன.

சமூக மையங்கள் தொடக்கப் பள்ளிகளில் அமைந்திருப்பதோடு மக்கள் ஆங்கிலம் கற்கவும், புதிய திறமைகளை வளர்க்கவும் உதவுகின்றன, மற்றும் அரசாங்க ஆதரவு சேவைகளை அணுக உதவக்கூடிய செயலுபகாரமும் வழங்குகிறது.

சமூக மையங்கள் எங்கே அமைந்துள்ளன?

- நியூ சவுத் வேல்ஸ் (NSW): பரமட்டா, பிளக்டவுன், கேண்டர்பரி, பேங்க்ஸ்டவுன், ஃபேர்ஃபீல்ட், கம்பர்லாண்ட், வல்லொங்கொங், லிவர்பூல்

- விக்டோரியா (VIC) : பிரிம்பேங்க், டேன்டினாங், ஹியூம், பான்யூல், ஜீலாங், ஷெப்பர்ட்டன்
- குவீன்ஸ்லாந்து (QLD) : லோகன், இப்ஸ்விச்
- சவுத் ஆஸ்திரேலியா (SA) : போர்ட் அடிலெய்ட் - என்ஃபீல்ட், சோல்ஸ்பரி

சமூக மையங்களைக் கொண்டிருக்கும் தொடக்கப் பள்ளிகளின் ஒரு பட்டியலையும் தொடர்புத் தகவல்களையும் [இங்கே](#) கண்டு கொள்ள முடியும்.

சமூக மையங்கள் என்ன சேவைகள் வழங்குகின்றன?

வழங்கப்படுகின்ற சேவைகள் சமூக மையங்களுக்கிடையே வேறுபடுகின்றன; இது உள்ளூர் சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்காகவே. செயற்பாடு வகைகளின் உதாரணங்கள் கீழ்க் காண்பன:

- பிள்ளை விளையாட்டுக் குழுக்கள் மற்றும் ஆரம்ப ஆண்டுகளுக்கான நிகழ்வுகள்
- ஆங்கில வகுப்புகள் மற்றும் உரையாடல் நிகழ்வுகள்
- ஆரோக்கிய வாழ்வுமுறை மற்றும் இதர வாழ்க்கைத் திறமைகளுக்கான பட்டறைகளும் குழுக்களும்
- பெற்றோர் ஈடுபாடும், ஆற்றல் கட்டமைப்பு நிகழ்வுளும்
- பிள்ளைகளின் மொழி மற்றும் எழுத்தறிவுக்கான நிகழ்வுகள்
- தன்னார்வத் தொண்டாற்ற வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு
- மேற்கல்வி (TAFE/டேஃப்) நிறுவனங்கள் மற்றும் பதிவுபெற்ற பயிற்சி அமைப்புகளுடன் கூட்டிணைந்து முறைசார் தொழிற்பயிற்சி
- முறைசாரா திறமைகள் வளர்த்தெடுக்கும் பட்டறைகள்
- சிறப்பு ஆர்வங்கள் மற்றும் சமுதாயக் குழுக்கள்
- களப் பயணங்கள் மற்றும் குழுவான சுற்றுலாக்கள்
- பிரச்சனைகளுக்கு உதவக் கூடிய இதர திட்டங்களுக்கு பரிந்துரை செய்தல்

நான் சேவைகளைப் பெறுவதற்கு தகுதி கொண்டுள்ளேனா?

அனைத்து குடியேறிகளும் சமூக மையங்களில் வரவேற்கப்படுகிறார்கள். பிள்ளைகள் வைத்திருக்கும் குடியேறி வந்த தாய்மார்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

சமூக மைய சேவைகள் பற்றி மேலதிகமாக எவ்வாறு நான் அறிந்து கொள்ள முடியும்?

நீங்கள் மேலதிக தகவல் பெற விரும்பினால் [சமூக மையம்](#) இணையதளத்திற்கு சென்றிடுக அல்லது 03 8614 3430ஐ அழைத்திடுக.